

Our Home

家园

Kediaman Kita

நமது இல்லம்

January/February 2015

Published by Ang Mo Kio Town Council

宏茂桥市镇理事会出版

MICA(P) 130/04/2012

Towards a walking and cycling Ang Mo Kio!

See pages 8-9



**More lift cars have
cameras now**

更多电梯安装闭路电视

page 3

**Introducing
eco-burners**

环保焚烧桶

page 12

**Photos of "Our
Ang Mo Kio"**

镜头看宏茂桥

page 13



NOTICE BOARD



Ang Mo Kio
Town
Council

Neighbourhood Renewal Programmes (NRP)

NRP @ Ang Mo Kio-Hougang
 Blocks 665 to 680 Hougang Ave 8
 February 2015 to June 2016

NRP @ Teck Ghee
 Blocks 461 to 470 Ang Mo Kio Ave 10
 March 2015 to December 2016



Re-roofing Works @ Teck Ghee

Block 205-208 Ang Mo Kio Ave 1
 February 2015 to May 2015



More lift cars in Ang Mo Kio now have cameras

The Town Council has recently completed the installation of CCTV cameras inside the lift cars in 361 blocks in Ang Mo Kio.

The installation is part of an improvement programme undertaken by the Town Council to enhance security in our Town using CIPC funding from the Ministry of National Development.

With cameras in the lifts, residents will feel more comfortable knowing there is an 'extra pair of eyes' watching over their safety.

The Town Council aims to include new BTO blocks in this CCTV programme when the next round of CIPC funding becomes available.

更多电梯安装闭路电视

市镇理事会已在宏茂桥的361座组屋电梯内安装闭路电视。

这项动用国家发展部社区改善项目基金展开的工程是市镇理事会为加强市镇内的保安工作而进行的改进项目之一。

电梯内安装摄像机之后，加强了居民的保安，让他们出入更加安心。

在我们得到下一轮的社区改善项目基金拨款时，市镇理事会准备把新建的预购组屋也包括在这项闭路电视计划内。

Lebih banyak kereta lif di Ang Mo Kio sekarang mempunyai kamera

Majlis Bandaran baru-baru ini telah siap memasang kamera CCTV (TV Lilitan Dalaman) dalam kereta lif di 361 buah blok di Ang Mo Kio.

Pemasangan ini adalah sebahagian daripada program pembaikan yang dijalankan oleh Majlis Bandaran untuk meningkatkan keselamatan dalam Bandar kita dengan menggunakan pendanaan CIPC daripada Kementerian Pembangunan Negara.

Dengan kamera dalam lif, penduduk akan merasa lebih selesa kerana mereka tahu bahawa ada 'sepasang bola mata tambahan' yang menjaga keselamatan mereka.

Majlis Bandaran bertujuan untuk menyertakan blok-blok BTO baru dalam program CCTV ini apabila pusingan pendanaan CIPC selanjutnya disediakan.

அங் மோ கியோவில் மேலும் அதிக மின்தூக்கிகளில் இப்போது காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன

அங் மோ கியோவில் இருக்கும் 361 அபுனோக்குகளில் உள்ள மின்தூக்கிகளுக்குள் சிசிடிவி (உள் கண்காணிப்பு) காமிராக்களை நகர மன்றம் அண்மையில் பொருத்தியுள்ளது. தேசிய வளர்ச்சி அமைச்சு வழங்கும் சிஐபிசி நிதியிலிருந்து நமது நகரத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு நகர மன்றம் மேற்கொண்ட மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக அவை பொருத்தப்பட்டுள்ளன.

மின்தூக்கிகளுக்குள் காமிராக்கள் இருப்பதால், தங்களின் பாதுகாப்பை 'கூடுதலாக ஒரு ஜோடி கண்கள்' கவனித்துக்கொண்டுள்ளன என்பதை அறிந்து குடியிருப்பாளர்கள் அதிக மன நிம்மதி கொள்ளுவர்.

அடுத்த சிஐபிசி நிதி கிடைக்கும்போது இந்த சிசிடிவி திட்டத்தில், தேவைக்கு ஏற்பக் கட்டும் பிடிப்புனோக்குகளையும் சேர்த்துக்கொள்ள நகர மன்றம் திட்டமிட்டுள்ளது.



Elderly fitness corner at Block 315A Anchorvale Road



Improvement works @ Sengkang West

6-year-old Ms Luthfiyah lives at block 316A, and she loves going to the playground downstairs with her father. "I like playing here!"

With close consultation with residents and planning that sometimes takes months of care, the Town Council constantly builds improvements around the town like linkways, new shelters and playgrounds. Here are the latest.

Playground at Block 316A Anchorvale Road



Market and hawker centre cleaning

There's a secret behind the cleanliness of our markets – good old hard work. Every day, Town Council cleaners work at cleaning our markets three times: at 7am, 11am and 3pm. There's even an additional round of litter-picking during lunchtime, when Town Council cleaners patrol with tongs to pick up litter.



To show appreciation and thank them for their hard work, cleaners in Cheng San-Seletar and Sengkang West were treated to a good lunch. The Chairman of Ang Mo Kio Town Council, Dr Lam Pin Min, and Mr Ang Hin Kee were both present during their respective Lunch Appreciation with Cleaners.

Thanking our cleaners for their hard work



Neighbourhood Renewal Programme @ Teck Ghee



The Zone A RC in Teck Ghee has been serving its residents for 35 years, and on 24 January, PM Lee lauded its team of grassroots leaders at the RC's anniversary dinner. The dinner was also held in celebration of the completion of a Neighbourhood Renewal Programme for the zone.

德义邻区 更新计划

德义区A分区居民委员会已为区内居民服务长达35年。今年1月24日，李总理在该分区周年晚宴上赞扬其基层领袖团队过去35年来所做的贡献。这个晚宴也是为了庆祝该分区的邻区更新计划竣工而设。



An indoor gym – right downstairs!

You'll see these indoor gyms at the void decks of seven blocks in Ang Mo Kio-Hougang. An idea of the division's Advisor, Mr Yeo Guat Kwang, the facilities allow residents to exercise even when it's pouring with rain, or blazing hot outside.

Installed and maintained by the Town Council, these gyms also save cost, as they save on the need to build concrete bases and rubber floorings. Each RC zone will have at least one indoor gym by the end of the year.

Please don't feed the pigeons

On a recent walkabout in Jalan Kayu by Dr Intan Mokhtar, residents raised the problems pigeons were causing – including pigeon droppings on laundry, plants, and on residents themselves.

"We applaud acts of kindness from residents be it towards their neighbours, staff working in the estates, strangers, or pets," she said.

"However, we would like to appeal to residents to exercise restraint in feeding the wild pigeons."

Feeding pigeons encourages even more pigeons to roost in your estate. And not all the food is eaten by the pigeons. The leftovers then become food for rats and mice.

Feeding the pigeons increases both the pigeon population and the rodent population in your estate!



Wire mesh has been installed at the eaves of blocks to prevent roosting.



The Town Council visits residents with flyers.

请别喂鸽子

殷丹博士最近走访惹兰加由区时,居民对她提出鸽子所造成的问题,包括鸽粪掉落在挂在户外晾干的衣服上、花草树木上和居民的身上。

殷丹博士说：“我们鼓励居民无论对待邻居、在组屋区工作的人员、陌生人或宠物都要和善。”

“但我们吁请居民尽量不要喂养野鸽。”

喂养野鸽会造成区内鸽子繁殖。而且不是所有食物都会被鸽子吃掉。残留的食物将变成老鼠的食物。

喂养鸽子不仅会使区内鸽子数目增加,也会使区内老鼠数目增加!



Countdown to a walking and cycling



PM Lee Hsien Loong tried the cycling simulator at the big Countdown party at Bishan Park.

Our Town welcomed 2015 at a huge party held on the Grand Lawn at Bishan-Ang Mo Kio Park.

At this event, which was the first SG50 event for Ang Mo Kio, two entries were made in the Guinness Book of Records: for the Most People Wearing Balloon Hats (5,911!) and for the Largest Display of Handpainted Clay Tablets (2,500)

倒数新年到 观赏脚车道

宏茂桥市镇在迎接2015年的倒数盛会上，也创下了两项健力士纪录，一是最多人戴着汽球帽子（5911人），二是手制黏土牌最多（2500个）。

在碧山-宏茂桥公园举行的盛会上，5分钟长的烟花在2015来临的那一刻燃

放，把夜空点缀得五彩斑斓。市区重建局也在这里展出宏茂桥将发展成方便行人步行，及以脚车代步的构想。

The URA held an exhibition packed with information on upcoming cycling routes, new paths and facilities and even a cycling simulator – tested by the Prime Minister at the Countdown party!

李显龙总理在参观展览会时，也骑上模拟脚车，在荧幕前原地踏车，观赏镇内未来的脚车道和行人道的设计。

李显龙总理在参观展览会时，也骑上模拟脚车，在荧幕前原地踏车，观赏镇内未来的脚车道和行人道的设计。

Masanya Ang Mo Kio menjadi sebuah bandar yang mesra pejalan kaki dan pengayuh basikal semakin dekat

Bandar kita menyambut 2015 di sebuah parti besar yang diadakan di Grand Lawn di Taman Bishan-Ang Mo Kio.

Di parti ini, yang merupakan acara SG50 pertama bagi Ang Mo Kio, dua entri telah dicatat dalam Guinness Book of Records: bagi Paling Banyak Orang Yang Memakai Topi Belon (5,911!) dan bagi Pempameran Terbesar Kepingan



n cycling town



Dedicated foot and cycling paths will make travel smoother for everyone.

Tanah Liat Berlukisan Tangan (2,500).

Tahun baru bermula dengan pertunjukan bunga api selama lima minit, sebagai menyongsong perubahan-perubahan yang akan berlaku dalam bandar kita.

Penguasa Pembangunan Semula Bandar (URA) mengadakan pameran yang penuh dengan maklumat mengenai laluan-laluan berbasikal, lorong-lorong berjalan kaki baru dan kemudahan-kemudahan yang akan dibina dan malah sebuah simulator pembasikalan – yang diuji oleh Perdana Menteri di parti Mengira Detik Ketibaan Tahun Baru!

நடக்கும் மற்றும் சைக்கிளோட்டும் நகரத்திற்குத் தயாராகுதல்

2015 புத்தாண்டை நமது நகர மன்றம் ஒரு மாபெரும் விருந்துடன் பீஷான்-அங் மோ கியோ பூங்காவின் பெரும் புவ்வளியில் கொண்டாடி வரவேற்றது. அங் மோ கியோவிற்கான இந்த முதல் SG50 நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இரு சாதனைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்று பஜன் வடிவத்தில் அமைந்த தொப்பி அணிந்த பெரும்பான்மை மக்கள் (5.911!) மற்றொன்று கனிமன் பலகைகளால் (2,500) செய்யப்பட்ட பெரும் எழுத்துக்காட்சி.

நமது நகரத்திற்கு வரவுள்ள மாற்றங்களுக்கு நல் வணக்கம் கூறி வரவேற்கும் வகையில் புதிய ஆண்டு ஐந்து நிமிட வாண்டேடிக்கையுடன் தொடங்கியது.

சைக்கிளோட்டும் தடங்கள், புதிய பாதைகள், வசதிகள் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விருந்தில் பிரதமரால் சோதனை செய்யப்பட்ட உடற்பயிற்சி செய்ய உதவும் சைக்கிள்கள் ஆகியவை பற்றிய தகவல் அடங்கிய கண்காட்சியை நகர சீரமைப்பு ஆணையம் (யூஆர்ஏ) நடத்தியது!



Growing new greens in a new community garden

Papayas, bananas, corn, peaches... the list goes on as to what you'll find at the foot of Block 180 Ang Mo Kio Avenue 5, now that a new community garden has been completed.

Mr Inderjit Singh, Advisor to Kebun Baru, officiated at the opening of the garden at the end of last year. Together with residents and grassroots leaders, he planted some seeds – which will soon become some quite tasty greens!



根除老鼠

市镇理事会时刻对鼠害提高警惕。产业组人员在进行例常巡视时都会注意可能出现鼠洞的地方，若是发现鼠洞，他们就会立刻联系虫害控制组以便加以处理。

该组人员会在鼠洞前撒下毒药，老鼠回洞时一吃下就一命呜呼。所以你们可以根据整齐线索寻找鼠洞。若是有所发现，请拨电话6453 0511通知市镇理事会，协助使我们的市镇免于鼠害。



Serangan tikus

Majlis Bandaran sentiasa berwaspada terhadap pembiakan tikus. Semasa membuat rondaan tetap, para pegawai hartanah memeriksa lubang-lubang yang boleh menjadi sarang tikus. Jika mereka mengesan sarang tikus, mereka akan menghubungi bahagian Kawalan Binatang Perosak yang akan membubuh racun untuk menghapuskan sarang tikus.

Anda boleh kesan sarang tikus dengan memerhatikan bahawa lubang tikus bersih dan kemas – tikus suka sarangnya bersih. Jika anda kesan sarang tikus, anda boleh hubungi Majlis Bandaran di 6453 0511, dan membantu memastikan bandar kita bebas tikus.

Rat attack!

The Town Council is always on the alert against rat infestations. On their regular walks, property officers look out for potential rat burrows. If they are spotted, the officer will contact Pest Control.

Pest Control will then treat the entrance to the burrows with poison powder. When rats return home they clean themselves. When they do this they will ingest the poison on their fur. Poisoned bait is also placed inside the burrows.

You can spot these burrows by their neat nature – rats like their homes to be clean. If you spot a burrow, you can call the Town Council at 6453 0511, and help keep our town rat-free.

எலி தாக்குதல்

எலி இனப்பெருக்கத்திற்கு எதிராக நகர மன்றம் எப்போதுமே விழிப்போடு இருந்துவருகிறது. வழக்கமாக நகர மன்ற சொத்து அதிகாரிகளின் சோதனைகளின்போது, எலி வளைகள் உள்ளனவா என்பதைக் கவனித்துப் பார்ப்பர். அவ்வாறு அவற்றை அவர்கள் கண்டால், வளைகளை அழித்துவிடுமாறு தொல்லைநடு உயிரின அழிப்புப் பிரிவை அவர்கள் கேட்டுக்கொள்வார்கள்.

இந்த வளைகள் சீராக இருக்கும் தன்மையைக்கொண்டு நீங்கள் அவற்றை அடையாளம் காணமுடியும். எலிகள் தங்களின் வசிக்ருமிடத்தைச் சுத்தமாக வைத்திருக்க விரும்பும். எலி வளையைக் கண்டால், நமது நகர மன்றத்தை 64530511 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு நமது நகரம் எலிகள் அற்ற நகரமாக இருக்க நீங்கள் உதவலாம்.

Welcome to the neighbourhood



With many new neighbours moving into the town, especially in Sengkang West, the Town Council is constantly busy making sure everything is in tip-top condition for the new neighbours.

Before HDB hands over the maintenance of the flats to the Town Council, the Town Council conducts an inspection to make sure the drains, pipes, lifts and common facilities are free of defects.



欢迎搬来盛港西

随着越来越多新邻居搬迁到我们的市镇，尤其是盛港和榜鹅一带，市镇理事会一直都在忙着确保每样东西都完好无损，让新邻居享用。

移交钥匙之前，市镇理事会负责人会预先检查，以确保水沟、水管、电梯和公共设施都没有缺陷。

Bicycle Security

To secure your bicycle against theft, the police recommend two things: that you use a U-lock, and that you register your bicycle with them.

Use U-locks when you park your bicycle at the bicycle racks maintained by the Town Council (they also remove discarded bicycles) – you'll find one at most void decks.

And to register your bicycle, go down to any police post or centre, and get a special sticker for your bicycle that's almost tamper-proof. The sticker will have a serial number unique to your bicycle – if it gets stolen, the number will prove you're the owner of the bicycle.



Introducing eco-burners

New facilities for burning joss paper are being tested around our Town. Easier to use, they actually produce less smoke and flying ash. As Mr Kelvin Wang, RC Chairman at of Yio Chu Kang Zone 4, said, "One new feature is that it is more user friendly as the opening is at waist height. That it can stop ashes flying about makes it even more attractive for users, and benefits everyone else as well."

介绍环保焚烧桶

目前当局正在我们的市镇里测试新的焚烧冥纸设施。除了方便使用，这项新设施所产生的烟雾和灰烬实际上较少。杨厝

港第四区居民委员会主席王顺年先生说：“新式焚烧桶的开口在腰间，用起来会更加方便。同时，新桶可防止烟灰的弥漫，不但对使用的人好，一般居民也更能接受得了。”



New burner

- * emits less smoke
- * stops ashes flying about

新式焚烧桶

- * 烟灰较少
- * 灰烬沉底

Old burner

- * emits more smoke
- * lets ashes fly about

旧式焚烧桶

- * 烟灰弥漫
- * 灰烬很多



You're a good photographer!

If you capture a nice scene in our town, or spot a kind act by a resident or cleaner, or catch people having a good time at TC related activities – share the happy moment. Send us your best photos.

Just send us your photos, with creative captions of not more than 16 words, and you have a chance to win! Five photos will be selected for publication and each one will receive a \$30 voucher. Winning entries may also be featured in the next issue of **Our Home**.

Rules:

- You must be living in Ang Mo Kio GRC or Sengkang West SMC.
- Entries must be submitted no later than 31 March 2015.
- Photos must be in digital format, and at least 1MB in size.

Please email your entries together with your name, address, NRIC and contact number to feedback@amktc.org.sg for submission!



Our Ang Mo Kio

镜头看宏茂桥 Ang Mo Kio Kita

நமது அங் மோ கியோ

Congratulations
to the five winners of the
photo entries. Each one
receives a \$30 voucher!



"Hazy Evening" by Tay Li-Cheng



"How come these guys can do it?" by Soundara Pandian



"Bubble, bubble in the air" by Loei Derek

"HDB estates at the end of the rainbow" by Lee Cheng Yee



"Natural structure vs. man-made structure" by Goh Ngai Leng



防止垃圾槽失火

市镇理事会的日常检查包括注意公共走廊是否有废物堆积, 同时劝请居民尽量避免把物件放置在公共走廊上。此外, 市镇理事会也确保灭火用的消防栓不受阻碍。

防止垃圾槽失火;

- 点燃的香烟和其他易燃物质都必须完全熄灭才能丢弃。
- 所有炭火必须熄灭才能丢弃。
- 不要把油漆、油类或煤油等易燃物品丢进垃圾槽。

Mencegah kebakaran di tempat tadah sampah

Pemeriksaan harian oleh Majlis Bandaran termasuk memastikan koridor bersama tidak semak dengan barang dan menasihati penduduk mengenai isu ini. Mereka juga memastikan bahawa paip-paip tegak untuk pihak bomba memadam api tidak dihalangi.

Untuk mencegah kebakaran di tempat tadah sampah di hujung corong sampah:

- Puntung rokok dan bahan lain yang mudah terbakar yang masih menyala mesti dipadamkan sepenuhnya sebelum dibuang ke corong sampah
- Padam semua bara dengan air sebelum dibuang
- Jangan buang bahan yang mudah terbakar seperti cat, minyak atau minyak tanah ke corong sampah.

குப்பைத் தொட்டிக் குழாய் தீச் சம்பவத்தைத் தடுத்தல்

நகர மன்றத்தின் அன்றாடப் பரிசோதனைகளில், பொது நடைபாதைகளில் குப்பைக் கொட்டிகளைக் கட்டுப்படுத்துவது, அவ்வாறான அப்பிரச்சனை குறித்து குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குதல் போன்றவையும் அடங்கும். தீயை அணைக்க உதவும் செங்குத்தான கான்கிரீட் உலர் குழாய் தடைகளுக்கு இரும்புதையும் அவர்கள் உறுதி செய்வார்கள்.



Unobstructed dry risers.

குப்பை போடும் குழாய் தீப்பிடிப்பதைத் தடுக்க:

- பற்றவைத்த சிகரெட்டுகள், மற்றும் தனல் உள்ள பொருட்கள் அனைத்தும் முழுமையாக அணைக்கப்பட்ட பின்னரே குப்பைத் தொட்டிக் குழாய்க்குள் போடப்பட வேண்டும்.

*குப்பைத் தொட்டிக் குழாய்க்குள் போடுவதற்கு முன்னர் அடுப்புக்கரி தனலைத் தண்ணீரில் தெளித்து அணைத்துவிடுங்கள்.

*தீப்பற்றக்கூடிய பொருட்களான சாயம், எண்ணெய், மண்ணெண்ணெய் போன்றவற்றை குப்பைத் தொட்டிக் குழாய்க்குள் போடாதீர்கள்.

Preventing bin chute fires



Staff from the Town Council help residents learn about preventing fires through games, leaflets and advice at grassroots events.

The Singapore Civil Defence Force responds to more than a thousand fires in rubbish chutes each year. Working with them, the Town Council takes active measures to prevent these fires from happening – but they need your help to keep everyone safe.

Daily inspections by the Town Council include looking out for common corridor clutter and advising residents on the issue. They also ensure the dry risers meant for firefighting are not obstructed.

To prevent rubbish chute fires:

- Lit cigarettes and other combustible material must be completely extinguished before disposal.
- Douse all charcoal embers with water before disposal.
- Do not throw flammable substances like paint, oil or kerosene down the chute.

Publicity and Communications Committee

Chairman:

Seng Han Thong

Vice-Chairmen:

David Ng Siew Cheong, PBM
Darryl David

Secretaries

Marvin Poh

Claudia Koh Beow Yi

Members:

Choo Yong Guan

Steven Fok Koon Sang, PBM

Vairappan Tamilselvam

Peter Leow Glensong

Bob Lau Yong Xing

Leong Wai Ling

Chew Thiam Kwee, BBM

Kabirdas Perumal, PBM, PBS


Wong Chun Yin

Sabaria Bte Umar, PBM

Pragash s/o Kulasagar

Lim Chee Kong

Ion Danker



Ang Mo Kio Town Council Offices:

Avenue 1 Office

Blk 342, Ang Mo Kio Ave 1,
#01-1561, Singapore 560342
Tel: 6453 0511 Fax: 6453 0122

Avenue 10 Office

Blk 528, Ang Mo Kio Ave 10,
#01-2385, Singapore 560528
Tel: 6456 1633 Fax: 6456 1225

Sengkang West Office

Blk 410, Fernvale Road (opp
Fernvale Point), #01-01,
Singapore 790410
Tel: 6634 9215 Fax: 6634 9219

Avenue 4 Service Centre

Blk 161, Ang Mo Kio Ave 4,
#01-500, Singapore 560161
Tel: 6457 3500 Fax: 6453 6733

Ang Mo Kio – Hougang Service
Centre

Blk 662, Hougang Ave 4,
#01-415, Singapore 530662
Tel: 6385 1631 Fax: 6387 4052

Website:

www.amktc.org.sg

E-mail

Feedback@amktc.org.sg

General Enquiries:

6453 0511

Printed by Image Printers Pte Ltd

Meet the People Sessions



Ang Mo Kio-Hougang 宏茂桥-后港 MP Yeo Guat Kwang 杨木光议员

Blk 632, Hougang Ave 8, #01-28, S530632

后港8道第632座, #01-28, 邮区530632

8pm on Thursdays* 每星期四, 晚上8时* Tel/电话: 6282 6567

Cheng San-Seletar 静山-实里达

MP Ang Hin Kee 洪鼎基议员

Blk 533 Ang Mo Kio Ave 5, #01-4100, S560533

宏茂桥5道第533座, #01-4100, 邮区560533

8pm on Thursdays* 每星期四, 晚上8时* Tel/电话: 6454 0951



Jalan Kayu 惹兰加由

Dr Intan Azura Mokhtar 殷丹博士

Blk 522, Serangoon North Ave 4, #01-154, S550522

实龙岗北4道第522座, #01-154, 邮区550522

8pm on Thursdays* 每星期四, 晚上8时* Tel/电话: 6483 4341

Kebun Baru 哥本峇鲁

MP Inderjit Singh 殷吉星议员

Blk 109, Ang Mo Kio Ave 4, #01-04, S(560109)

宏茂桥4道第109座, #01-04, 邮区560109

8pm on Thursdays* 每星期四, 晚上8时* Tel/电话: 6454 8792



Sengkang West 盛港西

Dr Lam Pin Min 蓝彬明医生

Blk 303A, Anchorvale Link, #01-81, S541303

安谷连道第303A座, #01-81, 邮区541303

8pm on Tuesdays* 每星期二, 晚上8时* Tel/电话: 6312 2961

Teck Ghee 德义

PM Lee Hsien Loong 李显龙总理

Blk 322, Ang Mo Kio Ave 3, #01-1928, S560322

宏茂桥3道第322座, #01-1928, 邮区560322

8pm, Wednesdays* 每星期三, 晚上8时* Tel/电话: 6552 6055



Yio Chu Kang 杨厝港

MP Seng Han Thong 成汉通议员

Blk 644, Ang Mo Kio Ave 4, #01-850, S560644

宏茂桥4道第644座, #01-850, 邮区560644

8pm on Thursdays* 每星期四, 晚上8时* Tel/电话: 6458 7376

* No meetings on public holidays or the eve of major festivals.



Mr Joshu Duan found the information at the exhibition on Ang Mo Kio as a walking and cycling town to be interesting. "The way park connectors are extended and joined together is really nice."



Ms Kazay Chua cycles weekly with the Yio Chu Kang Cycling Club. She thought what the government was doing for cyclists was great. "And through this exhibition, more people can learn about the benefits of cycling."



Mr Anbalagan thought the dedicated cycling paths were a good way to keep cyclists safe – he used to cycle when he was younger, and now that he drives, he can appreciate the dangers cyclists face on the roads. "Cycling is also healthier."